Price of Cotton

* Q. No. 495—Thiru SALAM M. ARUMUGAM: Will the Hon. the Minister for Agriculture and Irrigation be pleased to state:—

(a) Whether the Government are aware of the distress sales of Cotton in this State during April 1978; and

(b) the steps taken in this regard by the State Government?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: இப்பொருள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் பருத்தி விற்பனையில் தடையேதுமின்றி பார்த்துக் கொள்ளப்பட்டது.

1978 ஜூன் மாதத்தில் அரசு, இந்திய பருத்தி நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விற்பனை இயக்குநருடன் இப்பொருள் குறித்து ஆலோசித்தது. இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முடிவின்படி இந்திய பருத்தி நிறுவனத்தினர், பருத்தி உற்பத்தியாளர்கள் விற்பனைக்குக் கொண்டு வரும் எல்லா பருத்தியையும் வாங்க முற்பட்டுள்ளனர்.

* Q No. 496— Thiru SALAM M. ARUMUGAM: Will the Hon. the Minister for Agriculture and Irrigation be pleased to State:

(a) Whether the Government are aware that the cotton Corporation of India has intensified its purchase drive in this State in 1978; and

(b) if so, the details thereof?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு (அ) இதனை அரசு அறிந்துள்ளது.

(ஆ) பல்வேறு இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இந்தியப் பருத்தி நிறுவனம் 2,00,087 குவிண்டால் பருத்தியைக் கொள்முதல் செய்துள்ளது.

திரு. சேலம் மு. ஆறுமுகம்: பருத்தி மார்க்கெட்டின் விலை வீழ்ச்சியயின் காரணமாக பாதிக்கப்படுகிறவர்கள் நேரடியாக விவசாயிகள்தான். பருத்தியிலிருந்து தயாரிக்கும் நூலை எந்த

1979 மார்ச் 21]

விலைக்கு வேண்டுமானலும் உயர்த்தி விற்று நிறைய லாபம் பெற வியாபாரிகளுக்கு வகை செய்யும் நிலை இருக்கிறது. ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய முன்வருமா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : அதுபற்றிய குறிப்புகள் என்னிடத்தில இல்லை. நூலைப் பற்றிய கேள்வி போட்டால் உரிய துறையில் இருந்து பதில் வரும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கனம் உறுப்பினர்கள் கேள்வி கேட்கிறபோது நிறைய லாபம் பெற * என்றெல்லாம் பேசாமல் தவிர்ப்பது நல்லது. மொத்தமாக எல்லா வியாபாரி களையும் உள்ளடக்கி அவ்வாறு சொல்லக் கூடாது. நிறைய லாபம் சம்பாதிக்கிறார்கள் என்று சொன்னால் பரவாயில்லை.

திரு. சேலம் மு. ஆறுமுகம் : இந்தியப் பருத்தி நிறுவனம் தமிழகத்தின் பருத்தியைக் மட்டுந்தான் கொள்முதல் செய்ததா ? வெளிநாடுகளில் இருந்தும் கொள்முதல் செய்கிறதா ?

[முற்பகல் 9·20.]

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : தலைவர் அவர்களே, இந்திய பருத்திநிறுவனம் தமிழ்நாட்டிலே செய்கின்ற அளவுக்குத் தான் நமக்குத் தெரியும். வெளிநாடுகளிலே செய்யப்படுகின்றதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது ?

திரு. செ. சிவசாமி : தலைவர் அவர்களே, கடந்த ஜனவரியி லிருந்த விலையைக் காட்டிலும் இன்றைய விலை பாதியாக இருந்து கொண்டிருக்கிறது. பருத்தி விலைதான் குறைந்து இருக்கிறதே தவிர விவசாயிகளுக்குப் பெரிய நட்டம் ஏற்பட்டு இருக்கிறதே ஒழிய, நூல் விலையும், ஆடைகளின் விலையும் குறையவில்லை. ஆகவே புரப்போர்ஷனேட்டாக அந்த விலையை குறைக்க அரசு ஏற்பாடு செய்யுமா ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைக் தலைவர் அவர்களே, பருத்தியைப் பொறுத்த மட்டிலும் கேள்வியாக இருந்தால் நான் பதில் சொல்ல முடியும். ஆனால் பருத்தி நூல் ஆடைகளைப்பற்றிய கேள்வியாக இருந்தால் உரிய துறைதான் பதில் சொல்ல முடியும். பருத்தியின் விலை வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வேளாண்மைத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

---

*மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க மாற்றப்பெற்றது.

[1979 மார்ச் 21

திரு. சோ. அழகர்சாமி: தலைவர் அவர்களே, பருத்தி விலை சம்பந்தமாக இருந்தால் பதில் சொல்வதாக அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். சென்ற ஆண்டிற்கு முந்திய ஆண்டிலே ஒரு குவிண்டாலுக்கு, மீடியம் காட்டனாக இருந்தால் 40 ஆம் நம்பர் நூலுக்கு 400 ரூபாயாக இருந்தது, 1978 ஆம் ஆண்டு 250 ரூபாய்க்கு குறைந்து, இன்றைக்கு 250க்கு குறைந்து அதே நிலையில்தான் இருக்கிறது. ஆனால் நூலின் விலை போன ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. நியாயமான விலை கிடைக்காததால்தான் பிரதானமாக விவசாயிகள் கிளர்ச்சி செய்கிறார்கள். மகாராட்டிரா அரசு செய்ததைப் போன்று ஏகபோக பருத்திக் கொள்முதலை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வதைப் போல 1978 ஆம் ஆண்டு விலையில்லை. என்னிடத்தில் இருக்கிற தகவல் களின்படி 1978 ஆம் ஆண்டிலே வரலட்சுமியினுடைய உயர்ந்த விலை குவிண்டாலுக்கு 622 ஆக விற்றிருக்கிறது. குறைந்த விலை 413 ஆக இருந்தது. சி.பி.எஸ். 156. உயர்ந்த விலை 683 ஆகவும் தாழ்ந்த விலை 506 ஆகவும் இருந்திருக்கிறது. ஸ்வின் உயர்ந்த விலை 901 ஆகவும் தாழ்ந்த விலை 771 ஆகவும் இருந்திருக்கிறது. எம்.சி.யு. 5—முதல் ரகம் உயர்ந்த விலை 570 ஆகவும் தாழ்ந்த விலை 360 ஆகவும் இருந்தது. எம்.சி.யு. 5—இரண்டாம் ரகம் உயர்ந்த விலை 456 ஆகவும், தாழ்ந்த விலை 300 ஆகவும் இருந்தது. எம்.சி.யு. 7 உயர்ந்த விலை 456 ஆகவும் தாழ்ந்த விலை 300 ஆகவும் இருந்தது.

திரு. கா. வே. கந்தசாமி: தலைவர் அவர்களே, சென்ற சனிக்கிழமையன்று அரசாங்க அதிகாரிகளால் நகமம் கூட்டுறவு மார்க்கெட்டில் எம்.சி.யு. 5—250 ஆகவும் வரலட்சுமி 310 ஆகவும் ஸ்வின் 480 ஆகவும் தான் பருத்தி வியாபாரிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசு அறியுமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: தலைவர் அவர்களே, வியாபாரிகள் என்ன விலைக்குப் பெற்றுக்கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியாது. காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமாக வரலட்சுமி போன்ற ரகங்கள் எல்லாம் ரூ. 490 லிருந்து அதற்கு மேலே விற்றுக்கொண்டிருக்கின்றன என்பது அரசுக்குத் தெரியும்.

திரு. து. இராமசாமி: தலைவர் அவர்களே, மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை நிறுத்தி இப்போது இறக்குமதி செய்கின்ற தவறான கொள்கையின் காரணமாகத்தான் பருத்தியின்

[1979 மார்ச் 21]

விலை வீழ்ச்சியடைந்து இருக்கிறது. ஆகவே இறக்குமதியைத் தடைசெய்யவேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்த இந்த அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எடுத்துச் சொன்னதுபோல இன்று தமிழகத்திலே கூட நமக்கு வேண்டிய பருத்தியை நாம் உற்பத்தி செய்ய வில்லை, ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு தான் உற்பத்தி செய் கிறோம். ஆகவே ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள், இவைகளையெல்லாம் மத்திய அரசு தான் கடைப்பிடித்து வருகிறது. இருக்கின்ற நிலைமைகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டு மாண்புமிகு உறுப்பினர்களின் யோசனை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும்.

டாக்டர் கே. சமரசம்: தலைவர் அவர்களே, பொதுவாக பருத்தி விலை வீழ்ச்சி எத்தனை சதவீதம் என்று அரசு கருது கிறது? அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குப பரிகாரம் காண அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இதற்காக மத்திய அரசுக்கு ஏதாவது பரிந்துரை செய்ய இந்த அரசு முயற்சிக்குமா?

மாண்புமிகு திரு. ப குழந்தைவேலு: தலைவர் அவர்களே, தகவல் இல்லை, தனிக் கேள்வி போடவும்.

திரு. கே. கந்தசாமி: பேரவைத் தலைவர் அவர்களே, அத்தனை பொருட்களின் விலைவாசிகளும் உயர்ந்து கொண்டே போகிறபோது, விவசாயிகள் உற்பத்தி செய்கிற பருத்தி, நெல் போன்றவைகளின் விலைகள் குறைந்து கொண்டே வருவதாலே அதற்காக மத்திய அரசிடம் நாம் காவடி தூக்குவதானது துர்பாக்கியமான நிலைமை என்பதை நம்முடைய அரசு உணர்ந்திருந்தும் அதைப்பற்றி முடி வெடுக்க சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்தையாவது கூட்டி அதற்கு நிவாரணம் காண்பதற்காக—அமைச்சர் அவர்கள் ஏற்கனவே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன். அப்படிப்பட்ட முயற்சி களுக்கு எங்களுடைய உறுதுணை முழுக்க இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதோடு, அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு, சென்ற ஆண்டு கொடுத்த விலையையாவது பருத்திக்குக் கொடுக்க வற்புறுத்துமா? எக்ஸ்போர்ட் கொள்கை பற்றி. . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வற்புறுத்துமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.

[1979 மார்ச் 21

திரு. கே. கந்தசாமி : சென்ற ஆண்டு கொடுத்த விலையை யாவது கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, அதனுடைய வெளிநாட்டு ஏற்றுமதி—இறக்குமதி கொள்கையை முறைப் படுத்தும் அளவிற்கு முயற்சியெடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: பேரவைத் தலைவர வர்களே, விளைகின்ற விளைபொருட்களுக்குச் சரியான, நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்பது இந்த அரசி னுடைய தலையாய கொள்கை. விவசாயப் பெருமக்கள் பாதிக் கப்பட்டு விடக்கூடாது. "காஸ்ட் ஆஃப் புரொடக்ஷன்" அதாவது உற்பத்திச் செலவிற்குத் தகுந்தாற்போல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையை மத்திய அரசிடத்தில் அடிக்கடி வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படி வலியுறுத்தியும் கூட அவர்கள் இன் னும் நம்முடைய கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இருப்ப தைப்போல் ஒரு சந்தேகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மாண்புமிகு உறுப்பினர்கள் சொல்கிறார்கள். அதையெல்லாம் கருத்திற்கொண்டுதான் இந்த அரசு அடிக்கடி அவர்களை வலியுறுத்தி நம்முடைய பருத்திக்கும், நெல்லுக்கும் அதேபோன்று விளைப்பொருட் களுக்குத் தகுந்த விலையைப் பெற்றுத்தர நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. வி. கே. கோதண்டராமன் : ஐயா, நூற்றுக்கு எழுபது பேர்களாக இருக்கக்கூடிய விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பருத்தியைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதை நூலாகவும், ஐவுளியாகவும் உற்பத்தி செய்து அவர்கள் பிரியம்போல் விலை நிர்ணயம் செய்து * * * அதிகப்படியான இலா பத்தைச் சம்பாதிக்கிறார்களே . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வியாகக் கேளுங்கள் என்று ஒவ்வொரு நாளும் சொல்கிறேன். நீங்கள் கேள்வியைச் சுருக்கமாகக் கேளுங்கள்.

திரு. வி. கே. கோதண்டராமன் : நான் ஆரம்பித்தவுடன் இம்மாதிரி சொல்லுகின்றீர்கள். அந்த விவசாயிகளுக்குக் கட்டுப் படியாகக் கூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென்பது சர்க்காரின் நோக்கம், மத்திய அரசினிடத்தில் வலியுறுத்திக்

* மாண்புமிகு பேரவைத்தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப் பெற்றது.

1979 மார்ச் 21]

கொண்டிருக்கிறோம் என்று வாயளவில் சொன்னால் போதாது திட்டவட்டமாகத் தீர்மானம் நிறைவேற்றி, எல்லாக் கட்சியினரும் மத்திய அரசை எதிர்த்துப் போராடத் தயார், உடனடியாக அதிக விலை கிடைப்பதற்கு என்ன ஏற்பாடு இருக்கிறது ?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவரவர்களே ஏற்கனவே தென்னக முதல்வர்களின் மாநாட்டைக் கூட்டி, முதன்முதலாக அதற்குரிய ஒரு கோரிக்கையை வலியுறுத்தி, நம்முடைய தமிழக முதல்வரவர்கள் மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இதை இதுவரையிலும் எந்த அரசும் செய்யவில்லை, ஆனால் முதன்முதலாக இந்த அரசுதான் முன் வந்து அதைச் செய்திருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் பாராட்டுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்த அரசு முன்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்றால், எப்படிப்பட்ட நிலை வந்தாலும் விவசாயிகளைக் காக்க வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் நாங்கள் போராடிக் கொண்டு வருகிறோம் என்பதற்கு இதை அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாம். ஆகவே, விளைபொருட்களுக்கு இன்னும் நல்ல விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ, காலாகாலத்தில் எடுக்க முடியுமோ அவைகளைக் கண்டிப்பாக எடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் கோபித்துக் கொள்வதாக திரு. கோதண்டராமன் அவர்கள் சொன்னார்கள். * * என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த வாக்கியத்தின் கருத்தைப் பார்க்க வேண்டும். யாரையாவது குறிப்பிட்டுத் தவறு செய்திருக்கிறார்கள் என்றால் சுட்டிக்காட்டலாம், ஆனால் மொத்தமாக அப்படிச் சொல்லக்கூடாது என்றுதான் சொன்னேன். எனவே, அவர் பயன்படுத்திய வார்த்தைகளை நீக்கும்படி உத்தரவிடுகிறேன்.

திரு. கு. ரமணி : அது அன்-பார்லிமெண்ட்ரியா என்று சொன்னால் பரவாயில்லை. Extraordinary profit என்று சொன்னால் தமிழில் ** இலாபம் என்று நாடு முழுவதும் வழங்கப்படுகிறது. பாராளுமன்றத்திலேயும், சட்ட மன்றத்திலேயும் வழங்கப்படுகிறது. அது சட்டமன்ற மரபுக்கு எப்படி விரோதம் என்று தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : குறிப்பிட்ட ஒரு தொழில் என்று வியாபாரிகளை மொத்தமாகக் குறிப்பிட்டு—குறிப்பிட்ட ஆள் என்று சொல்லாமல் மொத்தமாக —— ** அடிக்கிறார்கள்

* * மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.

என்று சொல்லுகின்ற வார்த்தை நல்ல வார்த்தை அல்ல. அது பார்லிமெண்ட்ரியா அன்-பார்லிமெண்ட்ரியா என்பது, நடைமுறையிலே வரும்பொழுது பேரவைத் தலைவர் சொல்வதுதான் தீர்ப்பு, முடிவு. ஆனால் நல்ல கருத்தோடு சொல்லும் பொழுது அதைவிட அதிக இலாபம் என்று ஆறுமுகம் அவர்கள் சொன்னதைப் போல் பயன்படுத்தலாம். ''எக்ஸ்ட்ரா-ஆர்டினரி ''ஃபிராபிட்'' என்றால் மித மிஞ்சிய இலாபம், அப்படித்தான் சொல்ல வேண்டுமே தவிர ** என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியல்ல.

(முற்பகல் 9-30.)

திரு. கு. ரமணி: தலைவரவர்களே, ** அடிப்பது என்று சொல்வது அல்ல; * இலாபம் என்று சொல்வது எப்படி தப்பாக இருக்கும்? அது அன்—பார்லிமெண்ட்ரியா என்று நீங்களே சொன்னால்........

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இரண்டாவதாக சொன்னதில், நீங்களே வந்து விட்டீர்கள். கொள்ளை இலாபம் என்பது பச்சையாக குற்றம் சொல்வதாக இல்லை. * அடிப்பது என்று சொன்னது சரியாக இல்லை.

திரு. வி. கே. கோதண்டராமன்: * இலாபம் என்றுதான் சொன்னேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: * என்பது வேண்டாம். மற்ற எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

திரு. மு. அம்பிகாபதி: நீங்கள் சொன்னதனாலே சொல்கிறேன், பாரதியாரே, ''நாள் எல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ'' என்று கூறி இருக்கிறார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: '' கொள்ளை கொண்டு '' என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால், * என்று சொல்லவில்லை. கொள்ளை கொண்டு என்று சொல்லலாம், * என்று சொல்லக்கூடாது.

திரு. கே. உச்சி: தலைவரவர்களே, பருத்தியினுடைய விலை கட்டுப்படியாகக்கூடிய விலைக்குக் குறைந்திருப்பது போல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பச்சைத் தேயிலையின் விலை

---

* மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப் பெற்றன.

பெரும் அளவு வீழ்ச்சி அடைந்திருப்பதால், அதை உற்பத்தி செய்யத் தயங்குகிறார்கள் என்பது அரசுக்குத் தெரியுமா? ஆகவே, பச்சைத் தேயிலைக்கும் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு : பேரவைத் தலைவரவர்களே, மூலக் கேள்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆகவே, தனிக் கேள்வி போடவும்.

சேத்தியாதோப்பு அரசு மருத்துவமனை.

*வினா எண். 497—திரு. துரை கலியமூர்த்தி : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அரசு மருத்துவ மனையில் டாக்டர் பதவி நிரப்பப்படாமல் உள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அது குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். சௌந்திரராஜன் : (அ) தற்போது இப்பதவி காலியாக இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. துரை கலியமூர்த்தி : தலைவரவர்களே, சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அரசு மருத்துவ மனையில் தற்பொழுது டாக்டர் இருக்கிறார் என்று அமைச்சரவர்கள் கூறுகிறார்கள். அதற்காக, நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தக் கேள்வி நீண்ட நாளைக்கு முன்னாலே போட்ட கேள்வி. இரண்டு ஆண்டுகளாக, அங்கு அடிக்கடி டாக்டர் இல்லாத நிலைமை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் தங்குவதற்கு வசதியல்லாத நிலைமையிருப்பதால், டாக்டர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் சேவை செய்ய வழிவகுக்கும் வகையில், சிறப்பான ஊதியமும் கொடுத்து டாக்டர்கள் நல்ல முறையிலே கிராமங்களிலே வேலை செய்ய ஏற்பாடு செய்ய அரசு முன் வருமா? அதே போல், 4 மாதங்களாக திருமட்டத்திலே டாக்டர் இல்லை என்ற நிலைமை இருக்கிறது. அதையெல்லாம் அரசு சீர் செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. திருச்சி ஆர். சௌந்திரராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கிராமப்புறங்களிலே மருத்துவர்கள் மிக நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த அரசு பொறுப்பேற்றுக்